

**DEPARTEMENT
GESUNDHEIT UND SOZIALES**

Kantonaler Sozialdienst

Unterabteilung Asyl, Sektion Betreuung

சுகாதாரம் மற்றும் சமூகத் துறை

மாநில சமூக சேவை

புகலிட துணைத் துறை, பராமரிப்புப் பிரிவு

17. பிப்ரவரி 2022

கொரோனா வைரஸ் கோவிட்-19 - தற்போதைய தகவல்கள்

அன்பார்ந்த குடியிருப்பாளர்களே

கொரோனா தொற்று குறைந்து வருகிறது, பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர், இதனால் நோயின் தீவிர போக்கிற்கு எதிராக பாதுகாக்கப்படுகிறார்கள். இந்த நல்ல வளர்ச்சியை கருத்தில் கொண்டு சுவிஸ் முழுவதுமான, தொற்று நோய்க்கு எதிரான பெரும்பாலான நடவடிக்கைகளை நீக்க, கூட்டாட்சி அரசு முடிவு செய்துள்ளது.

முகக்கவசம் அணிவதற்கான கடமையை நீக்குதல்

தங்குமிடம், கடைகள், உணவகங்கள், பள்ளிகள், பொதுமக்கள் அணுகக் கூடிய இடங்கள் மற்றும் பணியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டிய கடமை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் சுகாதார நிறுவனங்களில் (மருத்துவர் பயிற்சி, மருத்துவமனை போன்றவை) சுகாதார முகக்கவசங்களை மட்டுமே அணிய வேண்டும்.

தனிப்பட்ட அல்லது உடல்நலக் காரணங்களுக்காக, தங்குமிடத்தில் தொடர்ந்து முகக்கவசத்தை அணிய விரும்பும் குடியிருப்பாளர்கள், நிச்சயமாக அவ்வாறு செய்யலாம். நீங்கள் இன்னும் உங்கள் பராமரிப்பாளரிடமிருந்து சுகாதார முகக்கவசங்களைப் பெறலாம்.

தங்குமிடங்களில் பார்வையிடலுக்கான தடையை நீக்குதல்

கொரோனா தொற்றின் காரணமாக அங்கு பார்வையிடலுக்காக விதிக்கப்பட்டிருந்த தடை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீக்கப்பட்டுள்ளது. மற்ற புகலிடங்களில் மீண்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையிடல் அனுமதிக்கப்படும்.

மேலும்:

கொரானா சோதனை பாசிட்டிவ் எனில் தனிமைப்படுத்தப்படுவர்

கொரானா வைரஸ் சோதனையில் பாசிட்டிவ் பெற்றவர்கள் குறைந்தது 5 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு பொதுவான நோயின் அறிகுறிகள் இருந்தால், தயவுசெய்து பராமரிப்புக் குழுவைத் தொடர்பு கொள்ளவும்.

நடத்தை விதிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள்

ஏற்கனவே நாம் அறிந்த நடத்தை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் (கைகளைக் கழுவுதல், இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவை) முக்கியமானதாக இருக்கின்றன, ஏனெனில் கொரோனா வைரஸ் இன்னும் புழக்கத்தில் உள்ளது மற்றும் பரவுகிறது.

நன்றி

தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கைகளைத் தள்ளுபடி செய்வது சாத்தியம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் வைரஸ் மட்டும் நீங்கவில்லை. நாம் அனைவரும் இன்னும் நமக்கும், நமது சக மனிதர்களுக்கும் ஒரு பெரிய பொறுப்பைச் சுமந்து கொண்டிருக்கிறோம். எனவே, கவனமாக இருக்குமாறும், சுகாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும், உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக பராமரிப்பாளரைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு மிக்க நன்றி!

அன்புடன்

புகலிட பராமரிப்புப் பிரிவு

ஸ்டீபன் ம்யூல்லர்
பிரிவுத் தலைவர்

மார்செல் த்யூலர்
பராமரிப்புத் துறை தலைவர்